[1993 அக்டோபர் 26

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 6 திரு. ஆர். பி. பரமசிவம், திரு. கா. பூ. முனுசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

6—

தமிழ்நாட்டில் இயற்கை மருத்துவக் கல்லூரி ஏற்படுத்துதல்.

*17447—திரு. ஆர். பி. பரமசிவம் :
திரு. கா. பூ. முனுசாமி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாட்டில் அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி (N turopi thy Collage ) (5 வருடப் படிப்பு) ஏற்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(ஆ) தமிழ்நாட்டில் இயற்கை நல மருத்துவர்களை (N turopthy Doctors ) ஊக்குவிக்கும் திட்டம் அரசின் செயற்குறிப்பில் உள்ளதா ?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) ஆம்.

(இ) எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இயற்கை முறைப் பிரிவுகளைச் செயல்படுத்த ரூ. 32.22 இலட்சம் செலவிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

திரு. ஆர். பி. பரமசிவம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், இயற்கை முறை மருத்துவத்தின் மூலம், அதாவது பழங்கள், பச்சைக் காய்கறிகள், இலைச் சாறுகள் ஆகிய இயற்கை உணவுகளின் மூலமும், வாழையிலைக் குளியல், மண் குளியல் மூலமும் பெரும்பாலான வியாதிகளை நீக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள். இன்றுகூட, சென்னையிலும் மற்றும் கோவையிலும் தனியார் இயற்கை

மருத்துவ நிலையங்களை வைத்து, சிறப்பான முறையில் அவற்றைச் செயல்படுத்தி, நீக்க முடியாத வியாதிகளை நீக்கி வருகிறார்கள். நம்முடைய அண்டை மாநிலமான கர்னாடகா வில்கூட, தர்மஸ்தலா என்ற திருக்கோயில், தனது சொந்த முயற்சியில் குறைந்த செலவில், இயற்கை மருத்துவக் கல்லூரியை நடத்திவருகிறது. எனவே, இந்த 'நேச்சுரோபதி காலேஜ்'— இயற்கை மருத்துவக் கல்லூரியை அரசு மறுபரிசீலனை செய்து, ஏற்படுத்த முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கனவே 'இல்லை' என்று சொல்லவில்லை. எனவே, மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் இல்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்கான ஒரு கருத்துருவை ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்கள். இப்போது அதற்கான ஒரு திட்டம் கொடுக்கப்பட்டு, அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இருக்கிறது. பாளையங்கோட்டையிலே ஏற்கனவே உள்ள நம்முடைய சித்த மருத்துவக் கல்லூரியில் இதற்காக ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தலாம் என்ற ஒரு திட்டம் இப்போது அரசினுடைய பரிசீலனையில் தீவிரமாக இருந்து கொண்டிருக்கிறது. விரைவாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. கா. பூ. முனுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இயற்கை மருத்துவக் கல்லூரி, நாற்பது வயது கடந்தவர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்துகொண்டிருக்கிறது. காரணம், மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப் போல, பெங்களூரில் 'ஜின்டால்' இயற்கை மருத்துவமனையும் ஆந்திரத்திலும், கோவையிலும், ஏன் தர்மபுரி மாவட்டத்தில் கூட இரண்டாண்டுகளுக்கு முன்பாக தளியின் அருகில் இது போன்ற இயற்கை மருத்துவமனையை நிறுவி, பலபேர் அங்கே நல்லமுறையில் வைத்தியம் பெற்று, பயனடைந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில், இந்த இயற்கை மருத்துவக் கல்லூரி உருவாவதற்கு தட்பவெட்ப சூழ்நிலையும் மிக அவசியம் தேவைப்படுகிறது.

தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை தட்பவெட்ப நிலைகளும் தர்மபுரி மாவட்டத்திலே ஒருங்கே அமைந்திருக்கின்றன. காரணம், ஊட்டியிலே இருக்கின்ற தட்பவெட்ப நிலையைப் பார்க்கின்றபொழுது அது தளியிலே இருக்கின்றது. அதே போல கொடைக்கானலிலே இருக்கின்ற தட்பவெட்ப நிலையைப் பார்க்கின்றபொழுது அது தெங்கனிக்கோட்டையிலே இருக்கிறது. சென்னையிலே இருக்கின்ற தட்பவெட்ப நிலையைப் பார்க்கின்ற பொழுது அது தர்மபுரி நகரத்திலே இருக்கின்றது. இப்படி அத்தனை தட்பவெட்ப நிலைகளும் ஒருங்கே அமைந்

திருக்கிற வகையில் இன்று இதய தெய்வம், டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் தத்து எடுத்துக்கொண்ட தர்மபுரி மாவட்டம் அமைந்திருக்கின்ற காரணத்தினால், இந்த இயற்கை மருத்துவக் கல்லூரியை மற்ற இடங்களிலே அமைப்பதைவிட தர்மபுரி மாவட்டத்திலே, அத்தனை கல்லூரிகளையும் வழங்கிய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுக்கு நன்றிகூறும் முகத்தான், இக்கல்லூரியையும் அமைக்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புறேன்.

முற்பகல் 10–35

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தட்பவெட்ப நிலை இந்தக் கல்லூரிக்கு அவசியமானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு ஊரிலேயும் இருக்கின்ற தட்பவெட்ப நிலையைப் பற்றிச் சொன்னார்கள். ஒரே ஊரிலே இந்தமாதிரி நிலை இருக்கிறதா என்றால் இல்லை. எனவே, இதற்கு இப்பொழுது தேவையே அடிப்படை வசதி. அந்த அடிப்படை வசதி ஏற்கனவே பாளையங்கோட்டையிலே இருக்கின்ற காரணத்தினால் செலவு இல்லாமல், அரசாங்கத்திற்கு இருக்கின்ற நிதிப் பிரச்சினைக்கு இடையிலே சுமையை ஏற்றாமல், இந்தக் காரியத்தைச் செய்ய முடியும் என்பதற்காகச் சொல்லப்பட்டதே யொழிய, தனியாக தர்மபுரி மாவட்டத்திலே அக்கல்லூரியை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் மாணவர்கள் படிப்பதற்காகச் செல்லுகிறார்கள். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றபொழுது, அவர்களுக்கு எந்தவிதமான இடத்தில் சிகிச்சை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்களோ, அந்த இடத்தை மருத்துவர்கள் தேடிக்கொள்வார்கள். எனவே படிக்க வைப்பதற்காக அனுப்புகிற அமைக்கப்படுகிற இடத்தைப் பற்றி மட்டும்தான் நாம் யோசித்துக் கொண்டு இருக்கின்றோம். எனவே, பாளையங்கோட்டையிலே அந்த வசதி இருக்கின்ற காரணத்தினால் அங்கே வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 7, திரு. செ.து. வரதராஜன், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்.

7—

அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் சமூகக் கூடங்கள் அமைத்தல்.

*16440—திரு. செ. து. வரதராஜன் :

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் : கீழ்க்கா ண வினாவுக்கு விடையளிப்பாரா—